

T.D.B.C. 1793

NO. 28-1 1893

Bd

m92

139852

A  
TABLE OF INTEREST.

FOR THE USE

OF

Pleader's Clerks,

MONEY LENDERS

AND

MERCHANTS.

வட்டிக்கணக்கு.

BY

R. SHUNMUGAMUDALIAR

*Pleader, Salem.*

PRINTED AT THE MANONMANI PRESS.


SALEM.

1892.

Price As. 2.

விலை ௨/௦௦ 2.

Bd  
No 2



# PREFACE.

I believe that the public will find  
this to be a publication of an unprece-  
dented usefulness to them.

SALEM,

15—11—1892.

}

R. S.

1793  
571

# Section I.

மாதம் 5-ருபாய் வீதம்.

| கூ. 100-க்கு  | மாதம் 1-க்கு | கூ. 5 | 0 | 0  |
|---------------|--------------|-------|---|----|
| 50            | "            | 2     | 8 | 0  |
| 25            | "            | 1     | 4 | 0  |
| 10            | "            | 0     | 8 | 0  |
| 9             | "            | 0     | 7 | 2  |
| 8             | "            | 0     | 6 | 5  |
| 7             | "            | 0     | 5 | 7  |
| 6             | "            | 0     | 4 | 10 |
| 5             | "            | 0     | 4 | 0  |
| 4             | "            | 0     | 3 | 2  |
| 3             | "            | 0     | 2 | 5  |
| 2             | "            | 0     | 1 | 7  |
| 1             | "            | 0     | 0 | 10 |
| $\frac{1}{2}$ | "            | 0     | 0 | 5  |
| $\frac{1}{4}$ | "            | 0     | 0 | 3  |

| கூ. 100-க்கு | நாள் 29-க்கு | கூ. 4 | 13 | 4 |
|--------------|--------------|-------|----|---|
| "            | 28-க்கு      | 4     | 10 | 8 |
| "            | 27-க்கு      | 4     | 8  | 0 |
| "            | 26-க்கு      | 4     | 5  | 4 |

|              |              |   |    |   |
|--------------|--------------|---|----|---|
| சூ. 100-க்கு | நாள் 25-க்கு | 4 | 2  | 8 |
| "            | 24-க்கு      | 4 | 0  | 0 |
| "            | 23-க்கு      | 3 | 13 | 4 |
| "            | 22-க்கு      | 3 | 10 | 8 |
| "            | 21-க்கு      | 3 | 8  | 0 |
| "            | 20-க்கு      | 3 | 5  | 4 |
| "            | 19-க்கு      | 3 | 2  | 8 |
| "            | 18-க்கு      | 3 | 0  | 0 |
| "            | 17-க்கு      | 2 | 13 | 4 |
| "            | 16-க்கு      | 2 | 10 | 8 |
| "            | 15-க்கு      | 2 | 8  | 0 |
| "            | 14-க்கு      | 2 | 5  | 4 |
| "            | 13-க்கு      | 2 | 2  | 8 |
| "            | 12-க்கு      | 2 | 0  | 0 |
| "            | 11-க்கு      | 1 | 13 | 4 |
| "            | 10-க்கு      | 1 | 10 | 8 |
| "            | 9-க்கு       | 1 | 8  | 0 |
| "            | 8-க்கு       | 1 | 5  | 4 |
| "            | 7-க்கு       | 1 | 2  | 8 |
| "            | 6-க்கு       | 1 | 0  | 0 |
| "            | 5-க்கு       | 0 | 13 | 4 |
| "            | 4-க்கு       | 0 | 10 | 8 |

100-க்கு நாள் 3-க்கு தூ 0 8 0

,, 2-க்கு 0 5 4

,, 1-க்கு 0 2 8

மேற்கண்டவீதப்படி ஏற்படும்வட்டித்தொகையி  
ல்பாதி  $2\frac{1}{2}$  இரண்டரைரூபாய் வீதமும் ( $\frac{1}{4}$ )  
பங்கு ஒன்றேகால்  $1\frac{1}{4}$ -ரூபாய் வீதமும் அரைக்  
கால் ( $\frac{1}{8}$ ) பங்கு பத்து 10-அணை வீதமும் குறித்  
த தொகைக்கு வட்டித்தொகை ஏற்படும்.

## Section II.

மாதம்  $2\frac{1}{4}$  ரூபாய் வீதம்.

| தூ | 100-க்கு | மாதம் 1-க்கு | தூ | 2 | 4 | 0  |
|----|----------|--------------|----|---|---|----|
| ,, | 50       | ,,           |    | 1 | 2 | 0  |
| ,, | 25       | ,,           |    | 0 | 9 | 0  |
| ,, | 10       | ,,           |    | 0 | 3 | 7  |
| ,, | 9        | ,,           |    | 0 | 3 | 3  |
| ,, | 8        | ,,           |    | 0 | 2 | 10 |
| ,, | 7        | ,,           |    | 0 | 2 | 6  |
| ,, | 6        | ,,           |    | 0 | 2 | 2  |
| ,, | 5        | ,,           |    | 0 | 1 | 10 |
| ,, | 4        | ,,           |    | 0 | 1 | 5  |
| ,, | 3        | ,,           |    | 0 | 1 | 1  |

|     |               |              |   |   |   |
|-----|---------------|--------------|---|---|---|
| நூ. | 2-க்கு        | மாதம் 1-க்கு | 0 | 0 | 9 |
| „   | 1             | „            | 0 | 0 | 4 |
| „   | $\frac{1}{2}$ | „            | 0 | 0 | 2 |
| „   | $\frac{1}{4}$ | „            | 0 | 0 | 1 |

|     |          |              |     |    |    |    |
|-----|----------|--------------|-----|----|----|----|
| நூ. | 100-க்கு | நாள் 29-க்கு | நூ. | 2  | 2  | 10 |
| „   |          | 28-க்கு      | 2   | 1  | 7  |    |
| „   |          | 27-க்கு      | 2   | 0  | 5  |    |
| „   |          | 26-க்கு      | 1   | 15 | 2  |    |
| „   |          | 25-க்கு      | 1   | 14 | 0  |    |
| „   |          | 24-க்கு      | 1   | 12 | 10 |    |
| „   |          | 23-க்கு      | 1   | 11 | 7  |    |
| „   |          | 22-க்கு      | 1   | 10 | 5  |    |
| „   |          | 21-க்கு      | 1   | 9  | 2  |    |
| „   |          | 20-க்கு      | 1   | 8  | 0  |    |
| „   |          | 19-க்கு      | 1   | 6  | 10 |    |
| „   |          | 18-க்கு      | 1   | 5  | 7  |    |
| „   |          | 17-க்கு      | 1   | 4  | 5  |    |
| „   |          | 16-க்கு      | 1   | 3  | 2  |    |
| „   |          | 15-க்கு      | 1   | 2  | 0  |    |
| „   |          | 14-க்கு      | 1   | 0  | 10 |    |
| „   |          | 13-க்கு      | 0   | 15 | 7  |    |

|                    |         |   |    |    |
|--------------------|---------|---|----|----|
| கூ - 100-க்கு நாள் | 12-க்கு | 0 | 14 | 5  |
| "                  | 11-க்கு | 0 | 13 | 2  |
| "                  | 10-க்கு | 0 | 12 | 0  |
| "                  | 9-க்கு  | 0 | 10 | 10 |
| "                  | 8-க்கு  | 0 | 9  | 7  |
| "                  | 7-க்கு  | 0 | 8  | 5  |
| "                  | 6-க்கு  | 0 | 7  | 2  |
| "                  | 5-க்கு  | 0 | 6  | 0  |
| "                  | 4-க்கு  | 0 | 4  | 10 |
| "                  | 3-க்கு  | 0 | 3  | 7  |
| "                  | 2-க்கு  | 0 | 2  | 5  |
| "                  | 1-க்கு  | 0 | 1  | 2  |

மேற்கண்ட வீதப்படி ஏற்படும் வட்டித்தொகை  
 யின்பாதி ( $\frac{1}{2}$ ) ரூ. 1-2-0 வீதமும் காஸ்பங்கு ( $\frac{1}{4}$ )  
 9-அணா வீதமும் அரைக்கால் ( $\frac{1}{8}$ ) பங்குநாலரை  
 4 $\frac{1}{2}$ -அணா வீதமும் குறித்ததொகைக்கு வட்டித்  
 தொகை ஏற்படும்

### Section III.

மாதம் 2-ரூபாய் வீதம்

|              |              |       |   |   |
|--------------|--------------|-------|---|---|
| கூ. 100-க்கு | மாதம் 1-க்கு | கூ. 2 | 0 | 0 |
| 50-க்கு      | "            | 1     | 0 | 0 |

134952

|                     |              |   |   |    |
|---------------------|--------------|---|---|----|
| தூ. 25-க்கு         | மாதம் 1-க்கு | 0 | 8 | 0  |
| 10-க்கு             | "            | 0 | 3 | 2  |
| 9-க்கு              | "            | 0 | 2 | 10 |
| 8-க்கு              | "            | 0 | 2 | 7  |
| 7-க்கு              | "            | 0 | 2 | 3  |
| 6-க்கு              | "            | 0 | 1 | 11 |
| 5-க்கு              | "            | 0 | 1 | 7  |
| 4-க்கு              | "            | 0 | 1 | 3  |
| 3-க்கு              | "            | 0 | 0 | 11 |
| 2-க்கு              | "            | 0 | 0 | 8  |
| 1-க்கு              | "            | 0 | 0 | 4  |
| $\frac{1}{2}$ -க்கு | "            | 0 | 0 | 2  |
| $\frac{1}{4}$ -க்கு | "            | 0 | 0 | 1  |

|              |              |   |    |    |
|--------------|--------------|---|----|----|
| தூ. 100-க்கு | நாள் 29-க்கு | 1 | 14 | 11 |
| "            | 28-க்கு      | 1 | 13 | 10 |
| "            | 27-க்கு      | 1 | 12 | 10 |
| "            | 26-க்கு      | 1 | 11 | 9  |
| "            | 25-க்கு      | 1 | 10 | 8  |
| "            | 24-க்கு      | 1 | 9  | 7  |
| "            | 23-க்கு      | 1 | 8  | 6  |
| "            | 22-க்கு      | 1 | 7  | 6  |
| "            | 21-க்கு      | 1 | 6  | 5  |
| "            | 20-க்கு      | 1 | 5  | 4  |

|    |               |         |   |    |    |
|----|---------------|---------|---|----|----|
| நூ | 100-க்கு நாள் | 19-க்கு | 1 | 4  | 3  |
| "  |               | 18-க்கு | 1 | 3  | 2  |
| "  |               | 17-க்கு | 1 | 2  | 2  |
| "  |               | 16-க்கு | 1 | 1  | 1  |
| "  |               | 15-க்கு | 1 | 0  | 0  |
| "  |               | 14-க்கு | 0 | 14 | 11 |
| "  |               | 13-க்கு | 0 | 13 | 10 |
| "  |               | 12-க்கு | 0 | 12 | 10 |
| "  |               | 11-க்கு | 0 | 11 | 9  |
| "  |               | 10-க்கு | 0 | 10 | 8  |
| "  |               | 9-க்கு  | 0 | 9  | 7  |
| "  |               | 8-க்கு  | 0 | 8  | 6  |
| "  |               | 7-க்கு  | 0 | 7  | 6  |
| "  |               | 6-க்கு  | 0 | 6  | 5  |
| "  |               | 5-க்கு  | 0 | 5  | 4  |
| "  |               | 4-க்கு  | 0 | 4  | 3  |
| "  |               | 3-க்கு  | 0 | 3  | 2  |
| "  |               | 2-க்கு  | 0 | 2  | 2  |
| "  |               | 1-க்கு  | 0 | 1  | 1  |

மேற்கண்ட வீதப்படி ஏற்படும் வட்டித்தொகையில் பாதி ( $\frac{1}{2}$ ) ஒரு ரூபாய் நூ 1 வீதமும் கால் பங்கு அரை  $\frac{1}{2}$ -ரூபாய் வீதமும் அரைக்கால் ( $\frac{1}{4}$ ) பங்கு 4-அணா வீதமும் குறித்த தொகைக்கு வட்டித்தொகை ஏற்படும்.

## Section. IV.

மாதம் 1½ ரூபாய் வீதம்.

|             |              |      |    |    |
|-------------|--------------|------|----|----|
| தூ 100-க்கு | மாதம் 1-க்கு | தூ 1 | 8  | 0  |
| " 50        | "            | 0    | 12 | 0  |
| " 25        | "            | 0    | 6  | 0  |
| " 10        | "            | 0    | 2  | 5  |
| " 9         | "            | 0    | 2  | 2  |
| " 8         | "            | 0    | 1  | 11 |
| " 7         | "            | 0    | 1  | 8  |
| " 6         | "            | 0    | 1  | 5  |
| " 5         | "            | 0    | 1  | 2  |
| " 4         | "            | 0    | 1  | 0  |
| " 3         | "            | 0    | 0  | 9  |
| " 2         | "            | 0    | 0  | 6  |
| " 1         | "            | 0    | 0  | 3  |
| " 1         | "            | 0    | 0  | 1  |
| தூ 100-க்கு | நாள் 20-க்கு | தூ 1 | 7  | 2  |
| "           | 23-க்கு      | 1    | 6  | 5  |
| "           | 27-க்கு      | 1    | 5  | 7  |
| "           | 26-க்கு      | 1    | 4  | 10 |
| "           | 25-க்கு      | 1    | 4  | 0  |
| "           | 24-க்கு      | 1    | 3  | 2  |

|    |          |              |   |    |    |
|----|----------|--------------|---|----|----|
| உ. | 100-க்கு | நாள் 23-க்கு | 1 | 2  | 5  |
| "  |          | 22-க்கு      | 1 | 1  | 7  |
| "  |          | 21-க்கு      | 1 | 0  | 10 |
| "  |          | 20-க்கு      | 1 | 0  | 0  |
| "  |          | 19-க்கு      | 0 | 15 | 2  |
| "  |          | 18-க்கு      | 0 | 14 | 5  |
| "  |          | 17-க்கு      | 0 | 13 | 7  |
| "  |          | 16-க்கு      | 0 | 12 | 10 |
| "  |          | 15-க்கு      | 0 | 12 | 0  |
| "  |          | 14-க்கு      | 0 | 11 | 2  |
| "  |          | 13-க்கு      | 0 | 10 | 5  |
| "  |          | 12-க்கு      | 0 | 9  | 7  |
| "  |          | 11-க்கு      | 0 | 8  | 10 |
| "  |          | 10-க்கு      | 0 | 8  | 0  |
| "  |          | 9-க்கு       | 0 | 7  | 2  |
| "  |          | 8-க்கு       | 0 | 6  | 5  |
| "  |          | 7-க்கு       | 0 | 5  | 7  |
| "  |          | 6-க்கு       | 0 | 4  | 10 |
| "  |          | 5-க்கு       | 0 | 4  | 0  |
| "  |          | 4-க்கு       | 0 | 3  | 2  |
| "  |          | 3-க்கு       | 0 | 2  | 5  |

|                         |   |   |    |
|-------------------------|---|---|----|
| தூ 100-க்கு நாள் 2-க்கு | 0 | 1 | 7  |
| ” 1-க்கு                | 0 | 0 | 10 |

மேற்கண்ட வீதப்படி ஏற்படும் வட்டித்தொகை யில்பாதி ( $\frac{1}{2}$ ) பனிரெண்டு 12-அணை வீதமும் கால் ( $\frac{1}{4}$ ) பங்கு ஆறு 6-அணை வீதமும் குறித்த தொகைக்குவட்டித்தொகை ஏற்படும்.

முற்றிற்று.



1787

24A

7-63

